



**6TH TO 12TH STD
SCHOOL BOOKS
ARTICLES - POLITY**

For Banking & Government Jobs

ARTICLE - 1 : இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஓர் ஒன்றியமாக இருத்தல் வேண்டும்.

Article 1 in the Constitution states that India, that is Bharat, shall be a Union of States

அடிப்படை உரிமைகள் [Fundamental Rights]

- ARTICLE 12 TO 35

ஆறு வகையான அடிப்படை உரிமைகள்

1. சமத்துவ உரிமைகள்
2. சுதந்திர உரிமைகள்
3. சுரண்டலுக்கு எதிரான உரிமைகள்
4. சமய சுதந்திர உரிமைகள்
5. பண்பாடு (ம) கல்வி உரிமைகள்
6. அரசியலமைப்பு தீர்வு காணும் உரிமை

1. Right to Equality
2. Right to Freedom
3. Right against Exploitation
4. Right to Freedom of Religion
5. Cultural and Educational Rights
6. Right to Constitutional Remedies

சமத்துவ உரிமை (ARTICLE 14 - 18):

Right to Equality (Article 14 - 18)

ARTICLE - 14 : சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக் கூறுகிறது.

ARTICLE - 14 : The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India.

ARTICLE - 15 : மதம், இனம், மொழி, ஜாதி, நிறம், பாலினம் (அ) பிறந்த இடத்தின் காரணமாக யாரையும் பாகுபாடு காட்டக் கூடாது.

ARTICLE - 15 : The State shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them.

ARTICLE - 16 : பொது வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

ARTICLE - 16 : There shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the State.

ARTICLE - 16 (4) : வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிக் குறிப்பிடுகிறது.

ARTICLE - 16 (4) : Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favor of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State

ARTICLE - 17 : தீண்டாமையை தடை செய்கிறது. மேலும் சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினர்களின் நலன்களைப் பாதுகாக்கிறது. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் - 1955

ARTICLE - 17 : Abolition of untouchability

the constitutional provision in Article 17, the Parliament enacted the Protection of Civil Rights Act, 1955 (formerly known as Untouchability Offences Act)

ARTICLE - 18 : அரசு அனுமதியின்றி பெறும் இராணுவம், கல்வி தவிர்த்த மற்ற பதவி (ம) பட்டங்களைத் தடை செய்கிறது. பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ (ம) அரசால் வழங்கப்படும் விருதுகள் (அ) பட்டங்கள் இவ்விதிபடியே வழங்கப்படுகிறது.

ARTICLE - 18 : Abolition of all titles except military and academic

Article 18 abolishes titles.

- The State shall not confer any titles except those which are academic or military titles.
- The article also prohibits citizens of India from accepting any titles from a foreign State.
- The article abolishes the titles that were awarded by the British such as Rai Bahadur, Khan Bahadur, etc.
- Awards like Padma Shri, Padma Bhushan, Padma Vibhushan, Bharat Ratna and military honours like Ashok Chakra, Param Vir Chakra do not belong to this category.

சுதந்திர உரிமைகள் : ARTICLE 19 - 22

Right to Freedom (Articles 19 - 22)

ARTICLE - 19 : பேச்சு (ம) கருத்து உரிமை உள்ளிட்ட ஆறு வகையான சுதந்திர உரிமைகளை குடிமக்களுக்கு வழங்குகிறது.

Article 19 guarantees six freedoms to every person

Protection of 6 rights concerning the freedom of:

1. Speech and expression
2. Assembly
3. Association
4. Movement

5. Residence

6. Profession

ARTICLE - 20 : குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு உரிமைகள் பற்றிக் குறிப்பிடுகிறது. ஒரு வரை ஒரு குற்றத்திற்காக ஒரு முறை மட்டுமே தண்டிக்க வேண்டும்.

ARTICLE - 20 : Article 20 deals with the protection of citizens in respect of conviction for offences.

ARTICLE - 21 : உயிர்பாதுகாப்பு (ம) தனி மனித சுதந்திரம் பற்றிக் குறிப்பிடுகிறது. தனது சுதந்திரத்தை மற்றவரின் சுதந்திரம் பாதிக்காத வகையில் அனுபவிக்க வேண்டும்.

Article - 21 : states that no person shall be deprived of his life and personal liberty by the State except as per the procedure established by law.

ARTICLE - 359 : தேசிய நெருக்கடி அறிவிக்கப்பட்டால் குடியரசுத் தலைவர்

ARTICLE - 20, ARTICLE - 21 -ஐ தவிர மற்ற எந்த அடிப்படை உரிமையையும் நிறுத்தி வைக்கலாம் எனக் குறிப்பிடுகிறது.

Article - 359 : Suspension of the enforcement of the rights conferred by Part III during emergencies

The 44th Amendment Act of 1978 restricted the scope of Article 359 in two ways -

- Firstly, the President cannot suspend the right to move the Court for the enforcement of fundamental rights guaranteed by Articles 20 to 21.

- In other words, the right to protection in respect of conviction for offences (Article 20) and the right to life and personal liberty (Article 21) remain enforceable even during emergency.

- Secondly, only those laws which are related with the emergency are protected from being challenged and not other laws and the executive action taken only under such a law, is protected.

ARTICLE - 21A : 2002 - 86வது

சட்டத்திருத்தப்படி ARTICLE 21A அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. 6-14

வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. 2009-ல் கல்வி உரிமை பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு 1-4-2010ல் நடைமுறைக்கு வந்தது.

ARTICLE - 21A : This article was introduced by the 86th Constitutional Amendment in 2002. It provides that the State shall provide free and compulsory education to all children between the ages of 6 and 14.

ARTICLE - 22 : கைது செய்யப்படுபவர்க்கான பாதுகாப்பு உரிமைகள் பற்றிக் குறிப்பிடுகிறது. கைது செய்யப்படும் நபருக்கு கைதிற்கான காரணம் தெரிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

Article - 22 : deals with the protection against arrest and detention in certain cases.

- Article - 22 (1) : Any person who is in custody has to be informed as to why he has been arrested. Further, he cannot be denied the right to consult an advocate.
- Article - 22 (2) : The arrested individual should be produced before a judicial magistrate within 24 hours of his arrest.
- Article - 22 (3) : No individual who has been arrested can be kept in custody for more than the period determined by the judicial magistrate.

சுரண்டலுக்கு எதிரான உரிமைகள் 23 - 24

Right against Exploitation (Articles 23 - 24)

ARTICLE - 23 : சட்ட விரோதமாக மனிதர்களை (பெண்கள் (ம) குழந்தைகளை) வியாபார பொருளாக பயன்படுத்த தடைச் செய்கிறது. மேலும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதலை (கொத்தடிமை முறை) தடை செய்கிறது.

கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் - 1976

ARTICLE - 23 : Prohibition of traffic in human beings and forced labour

(Bonded Labour System (Abolition) Act, 1976)

ARTICLE - 24 : 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகள், சுரங்கங்கள் (ம) பிற தொழில்களில் ஈடுபடுத்த தடை செய்கிறது. (குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்கிறது). குழந்தைத் தொழிலாளர் தடுப்பு (ம) ஒழுங்குபடுத்தும் சட்டம் - 1986

Article 24 says that "No child below the age of fourteen years shall be employed to work in any factory or mine or engaged in any other hazardous employment.

(The Child Labour (Prohibition and Regulation) Act, 1986)

சமய சுதந்திர உரிமைகள் : (Articles 25 - 28)

Right to Freedom of Religion (Articles 25 - 28)

ARTICLE - 25 : ஒருவர் தான் விருடும்பும் மதத்தை பின்பற்றவும் (ம) அதை பரப்பும் உரிமை பற்றியும் குறிப்பிடுகிறது.

Article - 25 : guarantees the freedom of conscience, the freedom to profess, practice and propagate religion to all citizens.

ARTICLE - 26 : மத நிறுவனங்களை (அ) அமைப்புகளை நிறுவி நிர்வகிக்கும் உரிமை பற்றிக் குறிப்பிடுகிறது.

This Article 26 : provides that every religious denomination has the following rights, subject to morality, health and public order.

ARTICLE - 27 : மதத்திற்காக (அ) மதத்தை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்கு வரி விலக்கு பெறும் உரிமை பற்றிக் குறிப்பிடுகிறது.

According to Article 27 of the Constitution, there can be no taxes, the proceeds of which are directly used for the promotion and/or maintenance of any particular religion/religious denomination.

ARTICLE - 28 : கல்வி நிறுவனங்களில் (அரசு (ம) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்)

மதபோதனைகள் மேற்கொள்ள தடை செய்கிறது.

Article - 28 : (Freedom as to attendance at religious instruction or religious worship in certain educational institutions)

Cultural and Educational Rights (Articles 29 - 30)

பண்பாடு (ம) கல்வி உரிமைகள் [Art 29 - 30]

ARTICLE - 29 : சிறுபான்மையினர் தனது எழுத்து, மொழி, பண்பாடு, மதச் சின்னம் ஆகியவற்றை பேணி பாதுகாக்கும் உரிமைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும், சிறுபான்மையினர் நலனுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.

Article - 29 : Protection of interests of minorities

ARTICLE - 30 : சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

Article - 30 : Right of minorities to establish and administer educational institutions

சொத்துரிமை 31 : 1978, 44-வது சட்டத்திருத்தப்படி சொத்துரிமை அடிப்படை

உரிமையிலிருந்து (ARTICLE - 31லிருந்து) நீக்கப்பட்டு ARTICLE - 300 (A) -ல் சட்ட உரிமையாக சேர்க்கப்பட்டது.

அரசியலமைப்பு தீர்வு காணும் உரிமை :

Article 31 of the Constitution not only guarantees the right of private ownership but also the right to enjoy and dispose of property free from restrictions other than reasonable restriction

Article 31 with sub heading "Right to Property" has been omitted by the Constitution 44th Amendment Act, 1978. So, Article 31 (1) has been shifted to article 300A as a replacement insertion in Chapter IV partially XII of the Constitution.

ARTICLE - 32 : அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை செயலுறுத்துவதற்கான தீர்வு வழிகள் பற்றிக் குறிப்பிடுகிறது.

ARTICLE - 32 : இந்திய அரசியலமைப்பின் இதயமும் ஆன்மாவும் போன்றது - டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் உச்சநீதிமன்றம் ARTICLE - 32-ன் படியும், உயர்நீதிமன்றம் ARTICLE - 226-ன் படியும் ஐந்து வகையான ரிட் உரிமைகள் (அ) நீதிப்பேராணைகளை

பெற்றுள்ளது. இந்தப் பேராணைகள் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு தீர்வுகளை வழங்குகின்றன.

ரிட் உரிமைகள் (அ) நீதிப்பேராணைகள்

- 1) ஆட்கொணர் நீதிப்பேராணை
- 2) செயலுறுத்தும் நீதிப்பேராணை
- 3) தடையுறுத்தும் நீதிப்பேராணை
- 4) நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
- 5) தகுதியுறுத்தும் நீதிப்பேராணை

ARTICLE - 32 :

- Article 32 also empowers Parliament to authorize any other court to issue these writs
- Before 1950, only the High Courts of Calcutta, Bombay and Madras had the power to issue the writs
- Article 226 empowers all the high courts of India to issue the writs
- Writs of India are borrowed from English law where they are known as 'Prerogative writs'

The types of writs are:

- Habeas Corpus

- Certiorari
- Prohibition
- Mandamus
- Quo Warranto

தேர்தல் : பகுதி XV, சரத்து 324 - 329
தேர்தல்கள் பற்றி குறிப்பிடுகிறது

Election Commission PART (15) ARTICLE 324 - 329

சரத்து - 324 : வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தேர்தல் நடத்துதல், கண்காணித்தல், நெறிப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை செய்கிறது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் போன்ற தேர்தல்களை நடத்துகிறது.

Article - 324 : Superintendence, control and direction of national and state level elections are to be directly handled by the ECI

சரத்து 329 : தேர்தல் விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தடை செய்கிறது.

Article - 329 : Prohibits court interference in matters related to elections unless specifically asked to provide their views.

அரசியலமைப்பு திருத்தம் : பகுதி - XX - Article 368ல் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றத்தை செய்ய முடியும். மனிதர்களால் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் மனிதர்களால் மாற்ற கூடியதாகும். அரசியலமைப்பு திருத்தம் மூவகைப்படும்:-

1. எளிய பெரும்பான்மை
2. தனிப் பெரும்பான்மை
3. தனிப் பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல்

Article - 368 : Amendments of the Indian Constitution - PART (20)

The list of types of amendments can be found below. There are three ways in which the Constitution can be amended:

1. Amendment by simple majority of the Parliament
2. Amendment by special majority of the Parliament

3. Amendment by special majority of the Parliament and the ratification of at least half of the state legislatures.

ARTICLE - 368 (2): அரசமைப்பில் உள்ள ஒரு விதியில் திருத்தும் கோரும் சட்ட முன் வரைவுகள் அரசமைப்பு திருத்த சட்டம் முன் வரைவு என்று அழைக்கப்படுகிறது. இந்த உறுப்பின் கீழ்வரும் அனைத்து விதிகளும் இதில் அடங்கும். இந்த சட்ட முன் வரைவினை நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் கொண்டு வரலாம்.

Article 368 (2) in The Constitution Of India 1949

(2) An amendment of this Constitution may be initiated only by the introduction of a Bill for the purpose in either House of Parliament, and when the Bill is passed in each House by a majority of the total membership of that House present and voting, it shall be presented to the President who shall give his assent to the

ARTICLE - 300 (A) : சொத்துரிமை

Article 300A states that - No person shall be deprived of his property save by the authority of law

ARTICLE - 50 : நீதித்துறையையும் நிர்வாக அதிகாரத்தையும் பிரிக்கிறது

Article 50 of the constitution puts an obligation over the state to separate the judiciary from the executive. In India, independence of judiciary basically limited to delivering justice.

ARTICLE - 51A : அடிப்படை கடமைகள்

ARTICLE - 51 A : Fundamental duties
மத்திய அரசு: (UNION)

1. நிர்வாகத்துறை - ARTICLE 53 - 78

The Executive - ARTICLE 53 - 78

2. பாராளுமன்றம் - ARTICLE 79 - 122

Parliament - ARTICLE 79 - 122

3. குடியரசுத் தலைவர் அவசர சட்டமியற்றும் அதிகாரம் - ARTICLE 123

Power of President to promulgate Ordinances during recess of Parliament - ARTICLE 123

4. நீதித்துறை - ARTICLE 124 - 147

The Union Judiciary - ARTICLE 124 - 147

5. Comptroller and Auditor - General of India - ARTICLE 148 - 151

ARTICLE - 52 : இந்தியாவிற்கு ஒரு குடியரசு தலைவர் வேண்டுமென்கிறது.

ARTICLE - 52 : THE PRESIDENT OF INDIA

ARTICLE - 53 : குடியரசு தலைவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின்படி செயல்படுத்துகிறார்

ARTICLE - 53 : The executive power of the Union shall be vested in the President and shall be exercised by him either directly or through officers subordinate to him in accordance with this Constitution.

ARTICLE - 53 (2) : மத்திய பாதுகாப்பு படையின் தலைமை தளபதி என்கின்ற அதிகாரத்தை கொண்டுள்ளது.

ARTICLE - 53 (2) : Without prejudice to the generality of the foregoing provision, the supreme command of the Defence Forces of the Union Shall be vested in the President and the exercise thereof shall be regulated by law.

ARTICLE - 54 : இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முறை விவரிக்கப்பட்டுள்ளது.

ARTICLE - 54 :

The President shall be elected by the members of an electoral college consisting of

(a) the elected members of both Houses of Parliament; and

(b) the elected members of the Legislative Assemblies of the States

ARTICLE - 56 : குடியரசு தலைவர் தனது அலுவலகத்தில் நுழைந்த தேதி முதல் ஐந்து வருட காலத்திற்கு பதவி வகிப்பார்.

ARTICLE - 56 : TERM OF OFFICE OF PRESIDENT

ARTICLE - 58 : குடியரசுத் தலைவருக்கான தகுதிகள்

ARTICLE - 58 : QUALIFICATIONS FOR ELECTION AS PRESIDENT

ARTICLE - 61 : குடியரசு தலைவரை அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

ARTICLE - 61 : PROCEDURE FOR IMPEACHMENT OF THE PRESIDENT

ARTICLE - 63 : நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை துணை குடியரசு தலைவர் வகிக்கிறார்.

ARTICLE - 63 : THE VICE-PRESIDENT OF INDIA

ARTICLE - 66 (1) : துணை குடியரசு தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசுத் தலைவர் போல் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

ARTICLE - 66 (1) : The Vice-President shall be elected by the members of an electoral college consisting of the members of both Houses of Parliament in accordance with the system of proportional representation by means of a single transferable vote and the voting at such election shall be by secret ballot.

ARTICLE - 72 : குடியரசுத் தலைவருக்குத் தான் நீதிமன்றங்கள், இராணுவ நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனைகளை மன்னிக்கும் அதிகாரம் உண்டு.

ARTICLE - 72 : POWER OF PRESIDENT TO GRANT PARDONS, ETC., AND TO SUSPEND, REMIT OR COMMUTE SENTENCES IN CERTAIN CASES

ARTICLE - 74 (1) : குடியரசு தலைவருக்கு உதவிடவும் அறிவுரை வழங்கிடவும் பிரதம அமைச்சரை தலைவராக கொண்ட ஒரு

மத்திய அமைச்சரவை குழு இருக்கும் என குறிப்பிடுகிறது.

Article - 74 (1) : There shall be a Council of Ministers with the Prime Minister at the head to aid and advise the President who shall, in the exercise of his functions, act in accordance with such advice:

Provided that the President may require the council of Ministers to reconsider such advice, either generally or otherwise, and the President shall act in accordance with the advice tendered after such reconsideration

ARTICLE - 75 : குடியரசு தலைவரால் பிரதமர் நியமிக்கப்படுகிறார். பிரதமரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களும் நியமிக்கப்படுகிறார்.

ARTICLE - 75 : The Prime Minister shall be appointed by the President and the other Ministers shall be appointed by the President on the advice of the Prime Minister.

ARTICLE - 76 : இந்திய அரசின் தலைமை சட்ட அதிகாரி (முதன்மை வழக்குரைஞர்). இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார் மற்றும் அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்

ARTICLE - 76 : The President shall appoint a person who is qualified to be appointed a Judge of the Supreme Court to be Attorney-General for India.

ARTICLE - 77 : மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசு தலைவரின் பெயராலேயே நடைபெறும்.

Article - 77 : Conduct of business of the Government of India.—(1) All executive action of the Government of India shall be expressed to be taken in the name of the President.

ARTICLE - 78 : பிரதம அமைச்சரின் கடமைகள்

ARTICLE - 78 : DUTIES OF PRIME MINISTER AS RESPECTS THE FURNISHING OF INFORMATION TO THE PRESIDENT, ETC

ARTICLE - 79 : பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவரையும், மாநிலங்கள் அவை, மக்கள் அவை எனும் இரு அவைகளையும் கொண்டது. எனவே பாராளுமன்றம் மூன்று அங்கங்களை உடையது

ARTICLE - 112 : வருடாந்திர பட்ஜெட் நிதியமைச்சர் மூலம் குடியரசுத் தலைவர் சார்பாக சமர்ப்பிக்கப்படுகிறது.

Article - 112 : of the Indian Constitution, the Union Budget of a year, also referred to as the annual financial statement (AFS), is a statement of the estimated receipts and expenditure of the government for that particular year

ARTICLE - 153 : ஒரு மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் இருப்பார் என்று கூறுகிறது.

ARTICLE - 153 : GOVERNORS OF STATES

ARTICLE - 154 : மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் பற்றி கூறுகிறது

ARTICLE - 154 : EXECUTIVE POWER OF STATE

ARTICLE - 154 (1) : மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும். இந்த அதிகாரம் அவரால் நேரடியாகவோ அல்லது அவரின் கீழுள்ள அலுவலர்களாவோ அரசியலமைப்பின் படி செயல்படுத்த முடியும்.

ARTICLE - 154 (1) The executive power of the State shall be vested in the Governor and shall be exercised by him either directly or through officers subordinate to him in accordance with this Constitution.

ARTICLE - 155 : ஒரு மாநில ஆளுநர் இந்திய குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்.

ARTICLE - 155 : The Governor of a State shall be appointed by the President by warrant under his hand and seal.

ARTICLE 156 : ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். அவர் எந்த நேரத்திலும் குடியரசு தலைவரால் பதவி நீக்கப்படலாம். குடியரசு தலைவரால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றலாம்.

ARTICLE - 156 : TERM OF OFFICE OF GOVERNOR

Subject to the foregoing provisions of this article, a Governor shall hold office for a term of five years from the date on which he enters upon his office: Provided that a Governor shall, notwithstanding the expiration of his term, continue to hold office until his successor enters upon his office

ARTICLE - 157 : ஆளுநர் பதவிக்கு தேவையான தகுதிகளை பற்றி கூறுகிறது.

ARTICLE - 157 : QUALIFICATIONS FOR APPOINTMENT AS GOVERNOR

ARTICLE - 158 : மாநில ஆளுநர் பதவிக்கான வரையறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது

ARTICLE - 158 : CONDITIONS OF GOVERNOR'S OFFICE

ARTICLE - 158 (3A) : ஒருவர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும்போது, குடியரசு தலைவர் ஒரு ஆணையின் மூலம் ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம்.

ARTICLE (3A) Where the same person is appointed as Governor of two or more States, the emoluments and allowances payable to the Governor shall be allocated among the States in such proportion as the President may by order determine.

ARTICLE - 163 : ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறுவதற்கு முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை இருக்கும் என கூறுகிறது.

Article - 163 : Council of Ministers to aid and advise Governor

ARTICLE - 163 (1) : முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் போது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும்

ARTICLE - 163 (1) : There shall be a Council of Ministers with the Chief Minister at the head to aid and advise the Governor in the exercise of his functions, except in so far as he is by or under this Constitution required to exercise his functions or any of them in his discretion

ARTICLE - 164 (1) : ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதை கூறுகிறது மற்றும் முதலமைச்சரின் பரிந்துரையின் பெயரில் மற்ற அமைச்சர்களையும் நியமிக்க வகை செய்கிறது.

ARTICLE - 164 (1) : The Chief Minister shall be appointed by the Governor and the other Ministers shall be appointed by the Governor on the advice of the Chief Minister, and the Ministers shall hold office during the pleasure of the Governor:

ARTICLE - 164 (1A) : ஆளுநர் விரும்பும் வரை முதலமைச்சர் பதவியில் தொடரலாம். முதலமைச்சர் உட்பட மொத்த

அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15% தாண்டக் கூடாது.

ARTICLE (1A) The total number of Ministers, including the Chief Minister, in the Council of Ministers in a State shall not exceed fifteen per cent. of the total number of members of the Legislative Assembly of that State:

Provided that the number of Ministers, including the Chief Minister in a State shall not be less than twelve:

ARTICLE - 167 : ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்பின் பிரதான வழியாக முதலமைச்சர் உள்ளார்

Article - 167 : of the Constitution says it is the Chief Minister's duty to communicate to the Governor all decisions of the Council of Ministers relating to the administration and proposals for legislation

ARTICLE - 168 : ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஒரு பகுதி ஆவார். எனவே அவர் சட்ட அதிகாரங்களையும் கொண்டிருக்கிறார்.

Article - 168 : Constitution of Legislatures in States.

ARTICLE - 169 : சட்ட மேலவை நீக்கவும் அல்லது உருவாக்கம் பற்றி கூறுகிறது

Article - 169 : Abolition or creation of Legislative Councils in States.

ARTICLE - 171 : சட்டமன்ற மேலவை அல்லது விதான் பரிஷத் பற்றி குறிப்பிடப்படுகிறது.

Article - 171 : Composition of the Legislative Councils.

ARTICLE - 171 (1) : சட்டமன்ற மேலவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3ல் 1 பங்குக்கு மிகாமலும் குறைந்தபட்ச எண்ணிக்கை 40க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ARTICLE - 171 (1) : The total number of members in the Legislative Council of a State having such a Council shall not exceed one third of the total number of members in the Legislative Assembly of that State:

Provided that the total number of members in the Legislative Council of a State shall in no case be less than forty.

அவசரச் சட்டங்கள்:

ARTICLE - 123 : பாராளுமன்றம் நடைபெறாத சமயங்களில் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கலாம். எனினும் பாராளுமன்றம் மீண்டும் கூடிய ஆறு வார காலத்திற்குள் ஒப்புதல் பெற வேண்டும். இல்லையெனில் அச்சட்டம் செல்லாது.

Article 123 of the Constitution of India grants the President certain law-making powers to promulgate ordinances when either of the two Houses of Parliament is not in session.

ARTICLE - 213 : ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத சமயங்களில் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கலாம். மாநில சட்டமன்றம் மீண்டும் கூடிய 6 மாத காலத்திற்குள் ஒப்புதல் பெற வேண்டும் இல்லையெனில் அச்சட்டம் செல்லாது. அவசர சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்ப பெறலாம்.

Article 213 of the Constitution of India. This Article empowers the Governor to promulgate Ordinance, during recess of legislature, if circumstances exist which render it necessary for him to take immediate action

ARTICLE - 143 : குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அதிகாரம்.

Article - 143 : Power of President to consult Supreme Court

நெருக்கடி கால வகை முறைகள் : பகுதி XVIII - சரத்துக்கள் 352 - 360

Emergency Provisions PART 18 - ARTICLE 352 - 360

1. தேசிய நெருக்கடி நிலை - ARTICLE 352

Article 352 - National Emergency

2. மாநில நெருக்கடி நிலை - ARTICLE 356

Article 356 - Emergency in state (president's rule)

3. நிதி நெருக்கடி நிலை - ARTICLE 360

Article 360 - Financial Emergency

Article - 352 : இந்தியாவின் பாதுகாப்பு, வெளித்தாக்குதலாலோ, ஆயுதக் கலகங்களாலோ (அ) போரினாலோ அச்சுறுத்தப்படுகிறது என குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால், நெருக்கடி நிலையினைப் பிரகடனப்படுத்துதல்

Article 352, if the president is satisfied that there exists a grave situation, wherein the security of the country is threatened on the grounds of wars, external aggression or armed rebellion, he can proclaim emergency to that effect.

Article - 356 : மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த ஜனாதிபதிக்கு ஆளுநர் பரிந்துரை செய்யலாம். மாநில நெருக்கடி நிலை காலத்தில் ஜனாதிபதியின் முகவராக இருந்து கொண்டு விரிவான செயல்துறை அதிகாரங்களை ஆளுநர் செலுத்துகிறார்.

Article 356 provides that if the President, on receipt of a report from the Government of a state or otherwise, is satisfied that a situation has arisen in which the Government of the State cannot be carried on by the provisions of the Constitution, the President may issue a proclamation.

Article - 360 : இந்தியாவின் நிதி நிலைமை அச்சுறுத்தப்படக் கூடிய சூழ்நிலை உருவாக உள்ளது என குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால், நிதி நெருக்கடி நிலைமையைப் பிரகடனப்படுத்தலாம்

Article 360 states that if the President is satisfied that a situation has arisen whereby the financial stability or the credit of India or

any part thereof is threatened, President may declare a state of financial emergency.

Article - 120 : நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என கூறுகிறது. இருப்பினும் எவரேனும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவராக இருப்பின் அவர் தனது தாய்மொழியில் உரையாற்ற அவை தலைவர் அனுமதிக்கலாம்.

Article - 120 : Language to be used in Parliament

Article - 235 : துணை நீதி பணி உறுப்பினர்கள் மீதான நிர்வாக கட்டுப்பாடு உயர்நீதிமன்றத்துடன் உள்ளது.

Article 235 of Constitution of India "Control over subordinate courts"

Article - 249 : மாநிலங்களவை மாநில பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அதிகாரமளிக்க முடியும்.

Article 249. Power of Parliament to legislate with respect to a matter in the State List in the national interest

Article - 312 : அனைத்திந்திய பணிகளை ராஜ்ய சபாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மூலம் நிறைவேற்றலாம்.

Article 312 gives authority to the Rajya Sabha (the upper house of Parliament) to set up new branches of the All India Services with a two-thirds majority vote.

Article - 333 : மாநில சட்டமன்றத்திற்கு, ஆங்கிலோ இந்திய பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.

Article 333 of Constitution of India "Representation of the Anglo-Indian community in the Legislative Assemblies of the States"

Article - 343 : ஒன்றிய அரசில் அலுவல் மொழியாக 1963 க்கு பிறகு இந்தி மொழியாகவே இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

Article 343, the Devanagari script of Hindi language will be the official language of the Union. It also provided that the English language along with Hindi will be continued to use for 15 more years, i.e., up to 25 January 1965 years from the date of commencement of the Constitution

Article - 370 : ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு தன்னாட்சி தகுதி வழங்குவது

Article 370 of the Indian constitution gave special status to Jammu and Kashmir—a region located in the northern part of Indian subcontinent which was administered by India

Article - 40 : கிராம பஞ்சாயத்து அமைப்புகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

Article 40 of the Constitution which enshrines one of the Directive Principles of State Policy lays down that the State shall take steps to organise village panchayats and endow them with such powers and authority as may be necessary to enable them to function as units of self-government.

Article - 125 : மாநிலங்களவை விதிகள் மற்றும் நடைமுறையின் உறுப்பு 125. எந்தவொரு குறிப்பிட்ட சட்ட முன் வரையையும் தேர்வுக்குழு அனுப்பும் படி எந்த ஒரு உறுப்பினரும் தீர்மானம் கொண்டு வர முடியும். தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அந்த சட்ட முன் வரைவு தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

Article - 125 : Salaries, etc., of Judges

Article - 110 : நிதி முன் வரைவு 110 ல் கூறப்பட்டுள்ள, மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். ஆனால் அதை நிறைவேற்றுவதில் ஈரவைகளுக்கு சமமான அதிகாரம் உள்ளது.

Article - 110 : Definition of Money Bill

Article 243 ZH TO 243 ZT : கூட்டுறவு சங்கம் (co-operative societies)

ARTICLE - 315 : ஒன்றிய, மாநில அரசு பணியாளர் தேர்வாணையங்கள்

ARTICLE - 315 Public Service Commissions for the Union and for the States.

ARTICLE - 316 : உறுப்பினர் நியமனம், பதவி கால வரம்பு

ARTICLE - 316 : Appointment and term of office of members.

ARTICLE - 317 : தேர்வாணையம் உறுப்பினர் நீக்கம் & இடை நீக்கம்.

ARTICLE - 317 Removal and suspension of a member of a Public Service Commission

ARTICLE - 318 : தேர்வாணையம் உறுப்பினர்கள், ஊழியர்களுக்கான ஒழுங்கு முறைகளை உருவாக்குதல்.

ARTICLE - 318 : Power to make regulations as to conditions of service of members and staff of the Commission.

ARTICLE - 319 : நடவடிக்கைக்கு உள்ளாகும் உறுப்பினர்கள் பணியில் தொடர்வதை தடுத்தல்

ARTICLE - 319 : Prohibition as to the holding of offices by members of Commission on ceasing to be such members.

ARTICLE - 320 : தேர்வாணையம் பணிகள்

ARTICLE - 320 : Functions of Public Service Commissions.

ARTICLE - 321 : தேர்வாணையம் பணிகளை விரிவாக்கம் செய்யும் அதிகாரம்.

ARTICLE - 321 : Power to extend functions of Public Service Commissions

ARTICLE - 322 : தேர்வாணையம் செலவினங்கள்

ARTICLE - 322 : Expenses of Public Service Commissions

ARTICLE - 323 : தேர்வாணையம் அறிக்கைகள்

ARTICLE - 64 : குடியரசு துணைத் தலைவர் அப்பதவியினால் மாநிலங்களவையின் அலுவல் வழி தலைவராகிறார். அவர் மாநிலங்களவை கூட்டங்களை கடத்துகிறார்.

Article 64 of Constitution of India "The Vice-President to be ex-officio Chairman of the council of States"

ARTICLE - 124 : இந்திய உச்சநீதிமன்றத்தை நிறுவ வழி செய்தது.

Article - 124 : Establishment and Constitution of Supreme Court

ARTICLE - 13 (2) : நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை அமல்படுத்துவது சரியல்ல என்று நம்புகிறது

Article 13(2) states : "The State shall not make any law which takes away or abridges the rights conferred by this Part and any law made in contravention of this clause shall, to the extent of the contravention, be void.

ARTICLE - 280 : ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் குடியரசுத் தலைவர் ஒரு நிதி குழுவை அமைப்பார். அரசமைப்பின் 280 வது உறுப்பு குழுவின் அமைப்பை விவரிக்கின்றது. நிதி

குழு ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் பெற்றிருக்கும்.

Article 280 of the Indian Constitution defines the scope of the commission: ... The commission is constituted to make recommendations to the president about the distribution of the net proceeds of taxes between the Union and States and also the allocation of the same among the States themselves

ARTICLE - 262 : மக்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல் சட்டம் 1956 அரசமைப்பின் உறுப்பு 262 படி உருவாக்கப்பட்டது மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்சனைகள் தீர்ப்பதற்கு வழிமுறையை வழங்குகிறது.

Article 262 of the Indian Constitution deals with water disputes. ... Notwithstanding anything in this constitution,

ARTICLE - 263 : குடியரசுத் தலைவர் பொது நலனுக்காக மாநிலங்களுக்குிடையேயான குழுவை உருவாக்கலாம் என்று கூறுகிறது.

Article 263 of Indian Constitution provides for the establishment of an Inter-State Council to improve the coordination between

the state governments and the between the state and the union governments

ARTICLE - 148 : ஒரு சுயாட்சி அதிகாரம் கொண்ட இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் அமைக்க வழிவகை செய்கிறது.

Article - 148 : Comptroller and Auditor-General of India

ARTICLE - 268 A : சேவைகளுக்கு சேவை வரி விதிக்கிறது. இருப்பினும் இதன் வருமானம் சேகரிக்கப்பட்டு, மத்திய (ம) மாநிலங்கள் ஆகியவற்றால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது

ARTICLE - 268 : Duties levied by the Union but collected and appropriated by the States

ARTICLE - 338 : தாழ்த்தப்பட்டவருக்கான தேசிய ஆணையம்

ARTICLE - 338 : Special Officer for Scheduled Castes, Scheduled Tribes etc

ARTICLE - 338 A : பழங்குடியருக்கான தேசிய ஆணையம்.

Article 338 A deals with National Commission for scheduled tribes.

(இந்த 338 & 338A ஆணையங்கள் 89th AMEND - 2003)

89th Constitutional Amendment Act of 2003 Amended Article 338 and inserted a new Article 338 - A in the Constitution.

ARTICLE - 332 (6) : போடோலாந்து ஆளுகைக்குட்பட்ட மாவட்டத்திலிருந்து அசாம் சட்டமன்றத்தில் உள்ள பழங்குடியினர் (ம) பழங்குடியினர் அல்லாத பிரதிநிதித்துவத்தை பராமரிப்பதற்கு வழங்கப்பட்டது.

ARTICLE 332 (6) No person who is not a member of a Scheduled Tribe of any autonomous district of the State of Assam shall be eligible for election to the Legislative Assembly of the State from any constituency of that district

ARTICLE - 75 (1A) : அமைச்சரவையில் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை (பிரதமர் உட்பட) மக்களவையின் மொத்த வலிமையின் 15% ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது.

Article 75 "(1A) The total number of Ministers, including the Prime Minister, in the Council of Ministers shall not exceed fifteen

per cent. of the total number of members of the House of the People

ARTICLE - 84 : பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகளை பற்றியதாகும்.

ARTICLE - 84 : Qualification for membership of Parliament

ARTICLE - 100 : முடிவு வாக்கு (CASTING VOTE): மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில்

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 100 படி துணை குடியரசு தலைவருக்கு அளிக்கலாம். இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையை குறிக்கிறது அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. ஆகையால் அவர் இந்த விருப்புரிமை அதிகாரத்தைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையை குறிக்கிறது.

ARTICLE - 100 : Voting in Houses, power of Houses to act notwithstanding vacancies and quorum

ARTICLE - 216 : ஒவ்வொரு உயர்நீதிமன்றத்திற்கும், தலைமை நீதிபதி

(ம) நீதிபதிகளை குடியரசு தலைவர் காலத்திற்கேற்றவாறு நியமனம் செய்கிறார்.

ARTICLE - 216 : Constitution of High Courts
Every High Court shall consist of a Chief Justice and such other Judges as the President may from time to time deem it necessary to appoint

ARTICLE 226 & 227 : உயர்நீதிமன்றத்தின் நீதிப்புணராய்வு அதிகாரம் பற்றி வெளிப்படையாக கூறுகிறது.

ARTICLE - 226 : Power of High Courts to issue certain writs.

ARTICLE - 227 : Power of superintendence over all courts by the High Court.

ARTICLE - 51 : இந்திய அரசியலமைப்பு சட்ட 1950.

அரசு நெறிமுறையறுத்திடும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள்.

1. சர்வதேச அமைதி (ம) பாதுகாப்பை மேம்படுத்துதல்.

2. நாடுகளிடையே நியாயமான (ம) கௌரவமான உறவுகளை பேணுதல்

3. சர்வதேச சட்டம் (ம) சர்வதேச அமைப்புகளை மதித்தல்.

4. சர்வதேச பிரச்சனைகளை நடுவர் மன்றம் மூலம் தீர்க்க ஊக்குவித்தல்.

Article - 51 : Promotion of international peace and security The State shall endeavour to

(a) promote international peace and security

(b) maintain just and honourable relations between nations

(c) foster respect for international law and treaty obligations in the dealings of organised peoples with one another; and encourage settlement of international disputes by arbitration PART IVA FUNDAMENTAL DUTIES